

T.733.

சாத்தந்தையார் மகனார்
கண்ணன் சேந்தனார்
அருளிச்செய்த

குணமொழி ஜம்பது.

மூலமும் பழைய உரையும்.

இஃது

இலக்கணவிளக்க பாம்பரை,
சோமசுந்தரதேசிகரால்
பரிசோதிக்கப்பட்டு,

திருவாரூர்த் தமிழ்ச் சங்கத்தாரால்
வெளியிடப்பட்டது.

திருவாரூர்.

விக்கேரியா அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பெற்றது.

விலை அரை 2.]

1918.

மு க வு ரை

இணைமொழி லீம்பது என்னும் இச்சிறிய நூல் பொருளி லுஞ் சுவையினும் மிக மலிந்ததென்று ஆன்றாரற் பலவிடத்தும் பாராட்டப்பட்டதாயினும், தமிழகத்தில் இதுகாறும் புத்தகரூப மாக வெளிவராதிருந்தது. அக்குறையை நீக்கவேண்டும் என் னும் பேராசையால், இலக்கணவிலக்க பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்களது கிரகத்தில் பெரியோர்களால் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏட்டுப் புத்தகம் ஒன்றை ஆதாரமாகக் கொண்டும், சென்னை இராஜாங்கத்துக் கையெழுத்துப் புத்தக சாலையிலிருந்த பிரதியின் நகல் ஒன்றை வருவித்தும், மணக்கால் ஸ்ரீமான் முத்துசெத்தின முதலியார் அவர்கள் உதவிய பிரதி கொண்டும் ஆராய்ச்சி செய்து இப்புத்தகம் வெளியிடலாசீனும்.

இகனை வெளியிடுவதற்குப் பொருளுதவி செய்த சங்க போஷகர்களுள் ஒருவராகிய காவாலகுடி ஸ்ரீமான் இ.சோமசுந்தர முதலியார் அவர்களது தமிழ்ப்பிராமமும் பேருபகாசமும் மிகவும் போற்றற்பாலது.

காரியதரிசிகள்.

தூன் முகம்.

நாலடியூர் மணியென்ன நச்சவரும் வெண்பாவின்
மேலடியி னுலைந்து திணையென்ன மேவியூர்
பாலடியிற் றிணைமொழியைப் பதுவாகும் பண்பினதைக்
காலடியில் யான்பணியும் கண்ணா ரிசைத்தனரால். (க)

முருக்கைநே ரிதழ்மடவார் முயக்கவின் பத்துரையி
னிமுக்கைமொழி யிந்நூலை யியைந்தபடி யெடுத்தெழுதித்
திருக்கையறு வித்தச்சிற் றிருத்தமுறப் பதித்தருளு
முருக்கையார் யாவரெனி னுரைக்குவலிவ் வவனிக்கே. (உ)

பூண்டமணி தொடைபுனைந்து புனைந்துதனை வழிபடுவார்
மாண்டதவப் பயனுணர்ந்து மாமரைநூ லந்தத்து
நீண்டபத முறவளிப்பா னிகரிலாத திருவாளு
ராண்டகவி யரசாகி யைந்திலக்க ணத்தொகுதி. (ஈ)

கற்றுநவில் புகழ்முனிவன் கருணைவைத் தியநாதன்
பற்றுமிகு குலத்துதித்துப் பல்லுலகும் புகழ்பெற்றோன்
சற்றுமொரு தளர்ச்சியிலா தெனைண்ப னுக்கொண்டோன்
சொற்றுக்கொள் சோமசுந் தரநாமத் தூயவனே. (ஐ)

ப. அ. முத்துத்தாண்டவாராயன்.

சிறப்புப்பாயிரம்.

விருந்தம்.

செந்தமிழிற் பதினெண்கீழ்க் கணக்கதனு
ளொன்றாகித் திகழ்கின்ற
ஐர்கிணைசேர் மொழியைப்ப துரையுடனே
பரிசேர்தித் தச்சிட்டான்
அந்தவிலக் கணவிளக்க வாசிரியன்
பரம்பரைசே ரறிஞன்சோம
சுந்தரதே சிகன்கமலைப் பதிவாசன்
தமிழ்ஞானந் துலங்கமாதோ.

அ. குமரசாமிப் பிள்ளை.

சுன்னுகம்.

கடவுள் திணை
சாத்தந்தையார் மக்களுர்
கண்ணன் சேந்தனார்
இயற்றிய

திணைமொழி ஜம்பத்து

மூலமும் உரையும்.

குறிஞ்சி.

1.
.....
.....
.....

* அஞ்சி அச்சுறுத்தி வது.

.....அண்டர்துதன் பொர்கின்ற வானவ முயர்ந்த வெந்
பனை! இரவின்கண்.....வருகின்ற சுரங்கனாதான், எ-று. (க)

2. கணமுறை கையெனக் காந்தள் கவின
மணமுறை யெண்ணி மந்திகொண் டாகும்
விறன்மலை நாட வரவரிதாங் கொல்லீலா
புனமு மடங்கின காப்பு. †

சேறிப்பறி வறீடு வளைவு கடாயது.

(இ-ள்) திரட்சியையுடைய மொட்டுக்களைக்கையென்று கருதும்படி காந்தள்
களமுறபெற வரும்ப, வதன் மணந்தையுடைய முறைகனென்று கருதி மந்தி
கள் கொண்டாடுகின்ற மிகுதியையுடைய மலைநாடனே! நீ இங்கு வருத
லரிதாங் கொல்லீலா? புனங்களுந் தினையரிப்பட்டுந் காவ லொழிந்
தன—எ-று. • (உ)

* குறிப்பு—கிடைத்த இரண்டு பிரதிகளுள்ளும் “எல்லகாக்கிள்
றவருடைய பாணி” என்று எழுதப்பட்டிருக்கிறது.

† இதனை, நச்சினாக்கினியர் திணை வினாந்தமை கூறிச்செறிப்பறி
வுழீஇ யதற்கு உதாரணங்காட்டுவர், (தொல்—கனவியல், நூ, 114.)

3. ஒங்க லிறுவரைமேற் காந்தள் கடி கவினப்
பாம்பென லோடி யுருமிடிப்பக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடென் புணர்ந்தவந் நாட்போல
விற்கு நெகிழ்ந்த வளை. †

தலைமகள் சீறையடிபுந்தனாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த்
தோழி சொல்லியது.

(இ-ள்) மல்லினது பக்கமலமேற் காந்தள் புனிகாக வழகுபெறுதலாலவற்
றின் முணக்களைப் பாம்பென்று கருதிச்சென்றருழு விடித்தலானவற்றைப்
பிறர்கண்டிரங்குகின்ற பூங்குன்றநாடன் புணர்ந்த வந்நான்போலவா யிக்
காலத்து நெகிழ்ந்து கழன்ற வென்வளைகள். எ-து. (ங)

4. ஏன் விடத்திட்ட வீர்மணிகொண் டெல்லிடைக்
கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்
வானுயர் வெற்பன் வருவான்கொ லென்றோழி
மேனி பசப்புக் கெட. *

தலைமகளைத்தோழி இரவுகீதறி நயப்பித்தது.

(இ-ள்) ஏன்விடத்திட்ட குளிர்ந்தமணிகளைக் கொண்டிரவின்கட் குறவர்
மக்கள் தங்குளிர நீங்கக்காயும்.....வெற்பளிங்கு வருவான் கொலோ?
என்னுடைய தோழி மேனியிற் பசப்புக்கெட. எ-து. (சு)

5. விரைகமழ் சாரல் விளைபுணங் காப்பார்
வரையிடை வாரணி னைய—வுரைகடியர்
வில்லினர் வேலர் விரைசெல் லம்பினர்
கல்விடை வாழ்ந ரெமர்.

பின்னின்று தலைமகளைக் காவன்மீதுதி சொல்லிச் சேடிப்படுத்தது.

(இ-ள்) விரைகமழா நின்ற சாரலின்கண் விளைபுணங்காப்பார்கள். இம்மலை
யின் கண் வரவேண்டா ஐயனே! கடுஞ்சொல்கினர், விரைந்து செல்லு
மம்பினர், மலையின் வாழ்வாராகிய வெமர். எ-து. (ரு)

† இதனை, நச்சினார்க்கினியர் இரவுக்குறி நயந்துகூறியது என்ப
தற்கு உதாரணங்காட்டுவர். (தொல்—கனவியல், ரு 111.)

* இதனை, தலைவன் வருவானென்றதற்கு உதாரணங்காட்டுவர் நச்சி
னார்க்கினியர் (தொல்—கனவியல், ரு. 114)

6. யானை யுழலு மணிகளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
ஏனலு னைய வருதன்மற் றென்னைகொல்
காணினுங் காய்வ ரெமர். †

இதுவுமது.

(இ-ள்) யானைகளுமுன்று திரியுமழகுமிக்க நீள்வரைக்கானத்து வாழும்வாழ்க்
கையினையுடைய குறவின்கண் நீ ரொழுவதாலென்ன படுனுளது? தும்மை
காணினும் நீர்வந்திரென்று கேட்பினுதும்மை வெகுள்வரெமர். (௧௭)

7. யாமுங் குழலு முழவு மியைந்தென
வீழு மருவி விறன்மலை நன்னாட
மாழைமா னோக்கியு மாற்றா ளிராவரி
னூரறி கொளவை தரும்.

இரவுக்தறி விலக்கி வரைவு கடாயது.

(இ-ள்) யாமுங் குழலு முழவுத் தம்முடன் பொருந்தி யொலித்தாற் போல
வீழாநின்ற வருவியையுடைய மிக்க.....மான்போன்ற னோக்கினை
யுடையானு மாற்றமாட்டார். நீ இரவின்கண் வருதியாயினூராரும் பிறகு
மலரைத்தகு மென்றவாறு. (௧௮)

8. வேங்கை மலர் வெறிகமழ் சாரற்கண்
வாங்கமை மென்றோட் குறவர் மகளிரேஞ்
சோர்ந்து குருதி யொழுசுமற் றிப்புனத்தே
போந்ததி லைய களிறு.

.....படை †

(இ-ள்) வேங்கை மலர்தலான் வெறி சுமழாநின்ற தன்சிலம்பின் கண்ணே
வளைந்த மூங்கில் போன்ற மெல்லிய தோளையுடைய குறவர் மகளிரேங்
பாங்கள். குருதியாய்ந்தொழுக விவவிடத்தின்கண் போந்ததில்லை யையினே
களிறு. ௧-௮. (௮)

† இதனை, அஞ்சி அச்சுறுத்தலின் கீழ் தமகாயஞ்சிக்கூறியது என்ப
தற்கு உதாரணங்காட்டுவர் நச்சினூர்க்கினியர். (தொல்—களவியல், கு. 114)

† துறை விளக்கவில்லை. இதனை, தலைவனைப்பேசுதமை யூட்டினது
என்பதற்கு உதாரணங்காட்டுவர் நச்சினூர்க்கினியர் (தொல்களவியல், கு. 114)

9. நினைநிறை தீர்ந்து பெரும்பிணத்தோள் வீங்க
மணியலை நாடன் வருவான்கொ ரோழி
கணிநிறை வேங்கை மலர்ந்துவண் டார்க்கு
மணியிற மலைப் பொழுது. †

தோழிதலைமகளை இரவுகீதறி நயப்பித்தது.

(இ-ள்) நோயான் வந்த நிறத்தீர்ந்து பெரும்பிணத்தோள் பருப்ப வண்
மலைநாடன் வருவான் கொல்லோ, தோழி, கணியைப்போல நாட்டுகொல்லு
நிறைவான்கை மலர்ந்து வண்டுகள் ஒலியாநின்ற நீலமணிபோன்ற நிறத்
தினையுடைய மலைப்பொழுதின் கண்? எ-று. (க)

10. பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்
நிலவென் நினைபயிறுங் கல்லுழ் வெற்பன்
புலவுங்கொ ரோழி புணர்வறிந் தன்னை
செலவுங் கடிந்தாள் புனத்து. *

இது தலைமகள் சிறைப்புறந்தானாகப் படைத்துமொழி
கிளவியால் தோழிவரைவு கடாயது.

(இ-ள்) பலாப்பழத்தினைப் பெற்றுப் பசுக்கண்ணினையுடைய குரங்கினுட்
கடுவனேடி யென்று தனக்கிணையாகிய மந்தியையழைக்கும் பெற்றிய
கற்கன்குழந்த வெற்பன் நம்மை யூடுக்கொல்லோ, தோழி? நங்காதலரோடு
புணர்ந்த புணர்ச்சியையறிந்து புனத்துச்செல்லும் செலவினையுந் தவிர்ந்
தாள் அன்னையாதலால். எ-று. (ஃ)

பாலே.

11. கழுநீர் மலர்க்கண்ணாய் கெளவையோ ரிற்கப்
பொருணர்மை நினைத்துப் பொய்த்தார் நங்காதல
ரழிநிற்க வாகி யாற்றெழுந்து தோன்றி
வழிநீ ரறுத்த சரம். †

† இதனை, இத்துறைக்கே உதாரணங்காட்டுவர் ந-ர்., (தொல்-கண்
வியல், கு. 111.)

* இதனை, மனைப்பட்டிக்கலங்கிச் சிதைந்தவழி தோழிக்கு நினைத்தல்
சூன்ற அநாமறை உயிர்த்தல் என்பதற்கு உதாரணங்காட்டுவர் ந-ர். [தொல்-
கணவியல், கு. 111.]

தலைமகனது செலவுணர்ந்து வேண்டாத மனத்தனாய்த் தோழ்கீகுத்,
தலைமகள் சொல்லியது.

(இ-ள்) செங்கழுநீர் போன்ற கண்ணினையுடையாய்! அவர் பிரிந்ததால்
நிகழும் அவர் நிற்கப் பொருண்மேல் நீர்மையை யுடையாய் நங்காதவர்
முன்சொல்லிய சொல்லிப்பொய்த்து நம்மைக் கிஞ்சுவார் போனார்; அங்குள்
ளார் அழியு நீர்மையவாகிப் பச்சையுறுதல் தனக்குத்தோன்றிப் போய வழு
யின்கண் நீரறுத்த சுரங்களின் கண்ணே, எ-று. (க)

12. முரிபால வாகி முரணழிந்து தோன்றி
யெரிபரந்த கான மியைபொருட்குப் போவீ
சரிபரந்த வுண்கண்ண ளாற்றாமை நும்மிந்
றெரிவாயார் தேரு மிடத்து.

யான் பிரியத் தலைமகனாற்றுமோ நீ யறிவாயாகென்ற தலைமகந்தித்
தோழி சொல்லியது.

(இ-ள்) முரிபறந்த பருக்கையினையுடையவாய் வலியழிந்து தோன்றி யெரி
பரந்த கானத்தின்கண் இயற்றும் பொருட் பொருட்டுச் செல்வீர் அரிபரந்த
வுண்கண்ண ளாற்றாமை திறத்தை நும்மைப்போல் பிறழ்கிற்பார்
யார் ஆராயுமிடத்து, எ-று. (உ)

13. ஒங்கு குருந்தோ டரும்பின்று பாங்கர்
மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்
கலந்தனர் சென்றார் வலந்தசொ லெல்லாம்
பொலந்தொடஇ பொய்த்த குயில்.

பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிகீகுச்சொல்லியது.

(இ-ள்) ஒங்கிய குருந்தோடே கூட வரும்புகளையின்று பாங்காரிய மராஅ
மரமும் விளங்கி மலர்ந்தன; புணர்ந்து விரவிக்கலந்து சென்ற நங்காதவர்
வலந்த சொல்லெல்லாம் பழுதாக்கின குயில்கள், பொலந்தொட! எ-று. (ங)

14. புண்ணிப் பொறிமலரும் பும்பொழி லெல்லாந்
செங்குட் குயிலை வும்பொழுது கண்டும்
பொருணசை யுளப்பத் துரந்தார் தோழி
வருநசை பார்க்குமென் னெஞ்சு.

† நம்பி அகப்பொருள்—கு. 170. தஞ்சைவாணன்—கோவை 214
கோக்குக.

இதுவுமது.

(இ-ள்) புண்ணைகள் பொயிபேர்ல மலரப் பூந்தண் பொழிங்க ஊல்லாஞ்
செங்கட் குயில்கள் கூவுசின்ற போழ்து கண்டும் முன்பு பொருணசையை,
யுடைய ஆக்கந் தூரப் பம்மை நீங்கினர்; வருணசையைப் பாராநின்ற தென்
னெஞ்சு, எ-று. (சு)

15. சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறு
நெறியரு நீள்கரத் தல்குவர்கொ ரோழி
முறியெழின் மேனி பசப்பவரு ளொழிந்தார்
பொருள்வேட்ட வேட்கை யவர்.

ஆற்றினானகி கவன்ற தோழிக் காற்றுவுலென்பதுபடச்
சொல்லியது.

(இ-ள்) சிறியபுல்லிய புறவினோடு சிறிய புல்லுரு வெகுளும் வழியரிய நீள்
கரத்தின்கட் டல்குவர் கொல்லோ, தோழி! தளிரினதழுகு போன்றிருந்த
வென்மேனி பசப்ப நம் மேலுள்ள வருளினை யொழிந்து நிகிறந்த பொரு
ளினை வேட்டவேட்கையை யுடையவர், எ-று. (ரு)

16. கருங்கான் மராஅ துணுவோ டலர
விருஞ்சிறை வண்டினம் பாலை முரல
விரும்பிய முள்ளெயிற் றஞ்சொன் மடவாய்
விரும்புநாம் செல்லு மிடம்.

புணர்ந்துடன் போகிய தலைமகள் தலைமனை யாற்றுவித்துக்
கொண்டு செல்லியது.

(இ-ள்) கருங்காலினை யுடைய மராமரங்கள் துணுவொடுமலர விருஞ்சிறை
வண்டினங்கள் பாலையென்னும் பண்ணைமுரல விரும்பிய முள்ளெயிற்
றினையு மழகிய சொல்லினையுமுடைய மடவாய்! நாம் செல்லும் வழியை
விரும்புவாய். எ-று. (சு)

17. கல்லதர் வாயிற் கடுந்துடிகள் பம்பும்
வில்லுமுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொ
லெள்வளை மென்றோ ணெகிழ்ப் பொருணசைஇ
நல்கா துறந்த நமர்.

ஆற்றினென்ற தோழிக் துற்றுவுலென்பது படச்சொல்லியது.

(இ-ள்) கல்லையுடைய வழிமருங்கினுள்ள குறும்புகளின் வயிரெரு மச் சததைச் செய்யுந் துடிகணின் நியம்பும் வில்லுமுது வாழ்வார் குறும்பின் கண்ணுஞ் செல்வர் கொல்லோ? விளங்கும் வளைமென்றோள் மெலியும்படி பொருள்காதலா னம்மை நல்காது சீங்கிய நமர், எ-று. (எ)

18. கண்சுடக் கண்ணுடைந்து முத்தஞ் சொரியும்
வெதிர்பிணங்குஞ் சேரலை வியங்கானஞ் செல்வார்க்
கெதிர்வன போலிதே யெல்வையோ கொன்னே
யுதிர்வன போல லா.

செலவுக் குறிப்பறிந்த நிலைமக. ளுட ல்ப்பாது சொல்லியது.

(இ-ள்) வெயில் சுடுதலாற் கண்டினந்து முத்தங்களைச் சொரியானின்ற வேய்பிணங்குஞ் சேரலையையுடைய வகன்ற காணகத்துஞ் செல்வக்கருகி றோர்க்குடன்படுவன போன்றிருந்தன யில்லை; என்னிலக்கு வளையோ கென்னே நிலத்தின்கட் சிந்துவன போன்றன. எ-று. (அ)

19. கலையொடு மானிரங்கு கல்லக ரத்த
நிலையஞ்சி நீள்கரத் தல்குவார்கொ ரேழி
முலையொடு சோர்கின்ற பொன்வண்ண மன்றோ
வளையொடு சோருமென் றோள்.

ஆற்றினென்ற தோழிக் ஆற்றுவுலென்பது படச் சொல்லியது.

(இ-ள்) கலையொடுமான்கள் துன்புற்றிரங்கா நிற்கும் மலையழிகையுடைய களிறுகளிப்பெற்றி.....யச்சரத்தின் கட்டங்குவர் கொல்லோ? தோழி! முலையொடு சோர்கின்றன போன்ற வண்ணங்கள் அந்தே! வளையுடனே தளர்ந்து சோர்கின்ற வென்றோள்கள், எ-று. (க)

20. ஏற்றிய வில்லி னொரினர்க் கடுஞ்சாரம்
பாற்றினஞ் சேரப் படுநிழற் கண்டஞ்சிக்
கூற்றன வல்லில் விடலையோ டென்மக
ளாற்றுகொ லைய நடந்து.

மகட் போக்கிய நற்றுய் சொல்லியது.

(இ-ள்) காணெற்றிய வில்லினையுடைய வேடர் வாழும் கடுஞ்சரத்தின் கட் பாற்றினஞ்சேரப் படுகின்ற நிழலைக் குண்டஞ்சி என்மகள் கூற்றன்ன வல்

விலையுடைய விடலையுடனே சென்றாற்ற வல்லன் கொல்லோ மெல்லிதாக
கூடந்து; எ-று. (10)

முல்லை.

21. அஞ்சனக் காயா மலரக் குருகிலை
யொண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கமழ் கோட றுடுப்பினக் காதலர்
வந்தார் திகழ்கதின் றேள்.

தலைமகன் வரைவு மலிந்தது தோழி தலைமகட்துச் சொல்லியது.

(இ-ள்) அஞ்சனம் போலக் காயாக்கண் மலரக், குருகிலைகள் ஒண்டொடி
யுடைய நல்லார் முறுவல்போல வழுகொள்ளக் குளிர்ந்த, கோடல்கள் துடுப்
புப்போலப் பூக்குலையை யீனூறிப், நங்காதலர்வந்தார்; நின்னுடைய தோள்
கள் விளங்குவதாக, எ-று. (3)

22. மென்முலைமே லூர்ந்த பசலைமற் றென்னுங்கொ
னன்னுதன் மாதரா யீதோ நமர்வருவர்
பன்னிற முல்லை யரும்பப் பருவஞ்செய்
துன்னிறங் கொண்டதிக் கார்.

தோழி பருவங்காட்டித் தலைமகனை வற்புறுத்தியது.

(இ-ள்) நின்னுடைய மெல்லிய முலைமேலேயிய பசலைநிற மென்னுங்
கொல்லோ! நன்னுதன் மாதராய் நமர் வருவர் பற்போன்றிருந்த நிறத்தை
யுடைய முல்லைகள் தாம் பருவத்தைச் செய்து கண்டார்க் கினிய நிறத்தைக்
கொண்டதிக் கார், எ-று. (2)

23. சென்றார் வருவர் செறிதொடஇக் காரிலீதோ
வெஞ்சின வேந்தர் முரசினிடித் துரறித்
தண்கட னீத்தம் பருசுத் தலைசிறந்
துன்றையி னுளை மிகும்.

இதுவுமது.

(இ-ள்) நம்மைப் பிரிந்து போயினார் வருவார். செறிதொடஇ! காலம்
கார்காலமாயிருந்தது. வெஞ்சின வேந்தர் முரசுபோலிடித்து முழங்கித்தண்
கடல் வெள்ளத்தைப் பருகி மேன்மேற் சிறந்து இன்றையினுளை மிகும்
காண், எ-று. (6)

24. செஞ்சணங்கின் மென்முலையாய் சேர்பசலை தீரினோதா
வஞ்சினஞ் சொல்லி வலித்தார் வருகுறியால்
வெஞ்சினம் பொங்கி யிறு த்துரதிக் கார்வானர்
தண்பெயல் கான்ற புறவு.

இதுவுமது.

(இ-ள்) செஞ்சணங்கினையுடைய மெல்லிய முலையாய்! நின்னைச்சேர்ந்த பசலை நீங்குவதாகச் சூளுறவாகிய சொக்கோச் சொல்லி நம்மை வற்புறுத்தினார். தாம் வருவதாகச் சொல்லிய குறியால், வெஞ்சினத்தாம் பொங்கியது போல விடித்த முழங்கிக் கருத்தமுகில்கள் தண்பெயலைப் புறவின்கண்ணே யுருத்தனவாதலால், காரிது—எ-று. (ச)

25. கருணிய கார்மழை கால்கலந் தேந்த
வருகு மடமான் பிணையோடுகளு
முருவ முலையாய்நங் காதல ரின்னை
வருவர் வலிக்கும் பொழுது.

இதுவுமது.

(இ-ள்) கருணியன்ற கரியமழை காற்றொடு கலந்துயர்தலால், முன் வெம்மையாலுருகும் மடமான் தம்பிணையோடுகொளின்றன. நிறத்தை யுடைய முலையாய்! நங்காதுரிப் பொழுதே வருவர். இக்காலம் நம்மைத் தேற்றுவியா நின்றது—எ-று. (சு)

26. இருங்கடன் மாந்திய வேர்னொ னெழிலி
கருங்கொடி முல்லை கவின முழங்கிப்
பெரும்பெய ருழப் பெயர்குறி செய்தார்
பொருந்த நமக்குறைத்த போழ்து.

இதுவுமது.

(இ-ள்) பெருங்கடலைப்பகுகிய அழகுசொண்ட முகில் கருங்கொடி முல்லை களமுருபெறும்படி முழங்கிப் பெரும்பெயல்விழாபிற்கப் பெயர்ந்து வருவ மென்று காதலர் குறிசெய்தாராகலால், நமக்குப்பொருந்த அவருரைத்த காலமிது—எ-று. (சு)

27. ஆய ரினம்பெயர்த் தாம்ப லடைதரப்
பாய முழங்கிப் படுகடலு ணீர்முகந்து
மாயிரு ஞால மிருள்கூர் மருண்மலை
சேயவர் செய்த குறி.

இதுவுமது.

(இ-ள்) ஆயர்நளினத்தை யூரின்கண்ணே பெயர்வித்து ஆம்பல் குழலை
மாநவ, ஒலிக்குங்கடலுள் நீரைமுகந்து பரக்க முழங்குதலான் மாயிரு ஞால
மெல்லாம் இருள் மிக்கு மயங்கு மலைப்பொழுது நம்மைப்பிரிந்து சேய
ராயினர் வருவதற்குச் சொல்லிய குறி—எ-று. (எ)

28. அதிர்குர லேறே டலைகடன் மாந்தி
முதிர்மணி நாக மலுங்க முழங்கிக்
கதிர்மறை மலை கலைபெய ருழப்
பிதிரு முலைமேற் சுணங்கு.

பருவங்காட்டிய தோழி வற்புறுத்தியது.

(இ-ள்) அலைகடலைப்பருகி யகிரிநின்ற குரவினையுடைய வுருமேற்றோடு
முதிர்ந்தமணி நாகங்கள் வருந்தும் வகை முழங்கி கெயின்மறைந்த மலைப்
பொழுது யிக்க பெயருழ்தலான், இவண்டிலைமேற் சுணக்குகள் பிரிந்
தாற்போல நிறக்கும்—எ-று. (அ)

29. கோடலக் கூர்முகை கோளரா நேர்கருதக்
காடெலாக் கார்செய்து முல்லை யரும்பின
வாரெலா நுண்ணறல் வார வணியிழாய்
போதராய் காண்பாம் புறவு.

இதுவுமது.

(இ-ள்) காந்தளின் மிக்கவரும்புகள் கோளராவிற்கு மாறாகக்கருகிக் காடெல்
லாக் கார்ப் பருவத்தைச் செய்து முல்லை யரும்புகளை யீன, வழிகளெல்லாம்
நுண்ணிய வறன்மணல் மேலெழுதலால், அணியிழையை யுடையாய், புற
வினைக்காண்பாம் போதராய்—எ-று. (க)

30. அருவி யதிரக் குருகிலை பூப்பத்
தெரியா வினநிறை தீம்பால் பிவிற்ற
வரிவளைத் தோளி வருவார் நமர்கொல்
பெரிய மலர்ந்ததிக் கார்.

இதுவுமது.

(இ-ள்) மலையருவிகள் வந்து முழங்க, குருகிலைகள் பூப்பத், தெரிந்த வானி
னங்கள் இனியபாலப் பொழிய, வரிவளைத் தோளினையுடையாய், நமர்
வருவார் கொல்லோ, பெரிய வாயுள்ள வழகுளை மலர்ந்ததிக் கார், எ-று. (1)

மருதம்.

31. பழனம் படிந்த படுகோட் டெருமை
கழனி வினைஞர்க் கெறிந்த பறையேட்
டுரனழிந் தோடு மொலிபுன லூரன்
கிழமை யுடையனென் றோட்டு.

தலைமகள் வாயின் மறுத்தது.

(இ-ள்) பழனத்தின்கட் படிந்த படுகோட்டினையுடைய வெருமை கழனி
யின்கட் டொழில் செய்வார்ச் கெறிந்தபறையொலியைக்கேட்டு வெருவி
யறிவழிந்தோடு மொலி புனையுடைய லூரன் என்றோட் குரிமையுடைய
னென்னும் இத்துணையே யமையும்; அவனெனக்கு நல்குதல் வேண்டுவ
தில்லை. எ-று. (க)

32. கணைக்கா நெடுமருது கான்ற நறுந்தா
துணைக்கா னீலத் திதழ்மேற் சொரியும்
பணைத்தாட் கதிர்ச்செந்நெற் பாய்வய லூர்
னினைத்தா நெமக்குமோர் நோய்.

இதுவுமது.

(இ-ள்) திரண்ட காலையுடைய மருதக னுருத்த நறுந்தாதுக னொத்த
தாளினையுடைய நீலங்களி னிதழ்மேலே சொரியும் பெருந்தாட் கதிரை
யுடைய செந்நெற் பரந்த வயலூரன் பரத்தையற் கின்பத்தை யீழைத்தலே
யன்றி யெமக்கு மோர் பசிலை நோயிழைத்தான், எ-று. (உ)

33. கடையாயார் நட்பேபாற் காஞ்சினல் லூர
வுடைய விளநல முண்டாய் - கடையக்
சுதிர்முலை யாகத்துக் கண்ணொர் சேரி
யெதிர்நல மேன்றுநின் றாய்.

தோழி வாயின் மறுத்தது.

(இ-ள்) கீழாயினர் நட்பே, போலக் காஞ்சி மாற்களையுடைய நல்லூரனே!
கண்ணோழியுடைய விளநலமெல்லா முன்பு துகர்ந்தாய்; பின்னை யக்கதிர்
முலைபுகத்துக் கண்ணினையார் சேரிக்கட் சென்று மற்றவரினமை எதிர்
நலத்தை யெதிர் நோ நின்றாய், எ-று. (15)

34. செந்நெல் வினாவய லூரன் சிலபகற்
றன்னல மென்னலார்க் கீயா நெழுபாண
பாரித்த வல்குற் பணைத்தோளார் சேரியுள்
வாரிக்குப் புக்குகின் றார்.

தலைமகள் பாணர்கீது வாயின் மறுத்தது.

(இ-ள்) செந்நெல் வினாகின்ற வயலினையுடைய லூரன் முன்பு சில நாட்.
டன்னலத்தை யானல்லாதார்க் கீயான்; இப்பொழுது பாரித்த வல்குற்
பணைத்தோளையுடைய பரத்தையர் சேரியின்கண் மற்றவர் தலைமகற்கே
நல்கும் வாரிக்கு புக்கு கின்றார்; பாண! இங்கு நின்று மெழுவாயாக! எ-று (16)

35. வேனிற் பருவத் தெதிர்மலரேற் றுதுங்
கூனிவண் டன்ன குளிர்வய நல்லூரன்
மாணிழை நல்லா ரினநல முண்டவர்
மேனி யொழிய விடும்.

இதுவுமது.

(இ-ள்) வேனிற்காலத் தெதிர்ந்த மலர்களை யேற்றுக்கொண்டேதும் கூனி
வண்டு போலும் குளிர்வய நல்லூர னாகலான் மாட்சிமைப்பட்ட இளமை
யுடைய நல்லாரின் நலத்தை துகர்ந்து மற்றவ ருட்க்பின் யொழிய
விடும், எ-று. (17)

36. செந்தா மரைமலருஞ் செய்வய நலனூர
நொந்தான் மற்றுன்னைச் செயப்படுவ தென்னுண்டாந்
தந்தாயு நீயே தரவந்த நன்னலங்
கொண்டாயு நீயாயக் கால்

தோழி வாயின் நேரீவோள் கூறியது.

(இ-ள்) செந்தாமரைகள் மலராகின்ற செயப்பட்டு வயல்களையெய்திய நலனூர! நீ செய்த பிழைகட்கு நொந்தால் நின்னைச் செயப்படுவ தென்னுள்ளதாம்? என்றோள் நலத்தை தந்தாயு நீயே; தரவந்த நன்னலத்தைக் கொண்டாயு நீயேயாயினால், எ-று.

37. பல்காலும் வந்து பயின்றுரைமல் பாணகே
ணைல்சேர் வினாவய லூரன் புணர்ந்தநா
னெல்வளைய மென்றோளே மெங்கையர் தம்போல
நல்லவகுட்டமி லேம்.

பாணந்தீத் தலைமகள் வாயின் மறுந்தீது.

(இ-ள்) பலபொழுதும் வந்து பயின்று சொல்லற்க, பாணனே, கேட்பாயாக! நெற்செய்த வளவயலூரன் எம்மைப் புணர்ந்த முன்னுளின்கண்னு மெல்வளைய மென்றோளேம் என்கையர் தம்மைப்போல நல்லமடந்தையருள் ளியகு லெண்ணப்பட்டமேலும், எ-று.

(எ)

38. நல்வய லூர னலமுரைத்து நீபாண
சொல்லித் பயின்றுரைக்க வேண்டா வொழிதிநீ
யெல்லுநன் முல்லைஇ சேர்ந்த விருங்குந்தல்
சொல்லுமவர் வண்ணஞ் சோர்வு.

இதுவுமது.

(இ-ள்) நல்வயலூரனுடைய நன்மை யெல்லாம் யாங்களுவறிந்து உரைக்க வல்வேம்; பாணனே! நீ சொல்லாற் பயின்றுரைக்க வேண்டா, இனி யொழிவாயாக; நிறமிக்க நன்முல்லைமலை சேர்ந்த விருங்குந்தலையுடைய பரத்தையே சொல்லாநின்றான் தன்மாட்டவர் காதலித்த வண்ணத்தை யு மெம்மாட்டுள்ள வவரதிகழ்ச்சிடையும், எ-று.

(அ)

39. 'கருங்கயத் தாங்கட் கழுமிய நீலம்
பெரும்புற வாளைப் பெடைகதூஉ மூரன்
'விரும்புநாட் போலான் வியநல முண்டான்
கரும்பின்கோ தாயினேம் யாம்.

யாயிலவேண்டிச் சென்றூர்கீதத் தலைமகள் வாயின் மறுத்தது.

(இ.ஞ்) பெருங்கயத்தீ விடத்தின்கட் செறிந்த நீலங்களையும் பெரும்புறத் தினையுடைக்க வாளைப்பெடைகள் கதூவுகின்ற ஜூரனெம்மை விரும்பின நாட்போலான், எம்முடைய வியநலத்தை முன்னே யுண்டான்; ஆகலானிப் பொழுது கரும்பின் கோதுபோல வாயினேம், எ-று. (க)

40. ஆம்ப லணித்தழையு மாரமுந் துயல்வருந்
தீம்புன லூரன் மகளிவ ளாய்ந்தநறுந்
தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்
தாமரை தன்னையர் பூ. *

இந்நிலத்தின்கண் இன்னபெற்றியால் வருவாயாகவேளச் சொல்லியது

(இ.ஞ்) ஆம்பலாற் செய்யப்பட்ட வணித்தழையு மாரமு மல்குவன்கண்ணு முலையின் கண்ணுமசைந்து வருகின்ற தீம்புனலூரன் மகளிவள், இவ்வு ரின் கணுபாந்த நறுமலர் நீலம்; பெண்பால்கட்டுச் சூடும் மருமலை செறிந்த மலர்த்தாமரை மாலையைச்சூடி வருவாயாக, எ-று. (ஐ)

நெய்தல்.

41. நெய்தற் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலுட் கண்டநாட் போலானார்
செய்த குறியும்பொய் யாயின வாயிழையா
யையகொ லான்றார் தொடர்பு †

* இதனை நச்சினூர்க்கினியர் இரவுக்குறி நேர்ந்த தோழி இக்கிலத்தின் கண் நீ வரும்போது இன்னபெற்றியான் வருவாயாக வென்பதற்கு உதாரணம் காட்டினர். (தொல்-கன. கு-114.)

† அருமை செய்து அபர்ப்பினும் என்பதற்கு உதாரணம் காட்டுவர் நச்சினூர்க்கினியர் (தொல்-கன. கு-114)

அல்லதறிப்பட்டுப் பெயர்ந்த தோழி தலைமகள் சிறைப்புறந்தானாகத் தலைமகட்துச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

(இ-ள்) செய்தம் படப்பை நிறைகழித் தண்ணீர்சேர்ப்பன் றுழைகுழந்த கான வின்கண் நம்மைக்கண்ட முதனாள் போலானாள்; அவரார் செய்யப்பட்ட குறிகளும் பிழைத்தன. ஆயிழையாய்! ஐ நட்புச் செறிந்தன் றுகாதே யிருப்பது! எ-று. (க)

42. முத்த மரும்பு முடத்தாண் முதுபுன்னை
தத்துதிரை தயங்கு தண்கடற் சேர்ப்ப
சித்திரப் பூங்கொடி யன்னாட் கருளாய்
வித்தகப் பைம்பூணின் மார்பு. †

தோழி வரைவு கடாயது.

(இ-ள்) முத்தம்போல வரும்பா நின்ற முடத்தாண் முதுபுன்னையின்கண் வந்து தத்தா நின்ற திரைகள் துளங்காநின்ற தண்ணங்கடற் சேர்ப்பனே; எழுதிய சித்திரப்பூங்கொடி யன்னாட்டு நின்னருளினாலே நல்காய், வித்தகப் பைம்பூணையுடைய நின்மார்பினே, எ-று. (உ)

43. எறிகுறா நீள்கட லோத முலாவ
நெறியிறுக் கொட்டு நிமிர்சுழிச் சேர்ப்ப
எறிவறா வின்கொ லணியிழையாய் நின்னிற்
செறிவறா செய்த குறி. ‡

அல்லதறிப்பட்டுப் பெயர்ந்ததோழி தலைமகள் சிறைப்புறந்தானாகத் தலைமகட்துச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

(இ-ள்) எறி குறையைுடைய நீள்கடலின்கண்ணுள்ள வோதம் வந்துலாவ வரிவரியா யிருக்கும் மேனியையுடைய லிறல்கள் சமுன்று நிருதருஞ் சேர்ப்ப னின்னறிவி னீங்கா திருந்த வின்கொல் அணியிழையையுடையாய்! நின்மணியின் புறத்துச் சேர்ப்பன் செய்த குறிகள் பலகாலு முனவாக நின்றன, எ-று. (ங்)

† 'வேண்டாப்பிரிவினும்' என்பதற்கு உதாரணம் காட்டுவர் நச்சி னாக்கினியர். (தொல், கள-கு 114.)

‡ இதனை இத்திறைக்கே உதாரணங் காட்டுவர் நர், (தொல்-கீள் கு-133)

44. இனமீ னிருங்கழி யோத முலாவ
மணிகீர் பறக்குந் துறைவ தகுமா
குணநீர்மை குன்றாக் கொடியன்னுள் பக்க
நினைநீர்மை யில்லா வொழிவு *

தலைமகனைக் கண்ணுற்றுநின்ற தோழி வரைவு கடாயது.

(இ-ள்) இனமீன்களையுடைய வீருங்கழியின்கண்ணே வந்து ஒதங்களுலாவ நயமணிபோன்ற கீர் பறக்குந் துறைவனே! தருவதன்றோ குணத்தன்மை குன்றாக் கொடியன்னுள் மறுத்து நினைவு நீர்மையன்றி யொழிதல் நினைக்கு? எ-று. (ச)

45. கடல்கொழித் திட்ட கதிர்மணி முத்தம்
படமணி யல்குற் பாதர் மகனிர்
தொடையல்சேர்த் தாடுந் துறைவவென் றோழி
யுடலு முறுநீரோ யுரைத்து.

இதுவுமது.

(இ-ள்) கடல் கொழித்துச் சிந்திய கதிர்மணி முத்தத்தைப் படம்போன்ற அழகிய வல்குற்பாதர்மகனிர் மாலையாகச் சேர்த்து விளையாடும் துறைவனே; என்றோழி மருகாசிக்கும் தன்னுறு லோபை யெனக்குரைத்து, எ-று. (ரு)

46. முருகியற் காண லகன்கரை யாங்கு
குருகின மார்க்குந் கொடுங்கழிச் சேர்ப்ப
மருகி வரலுற வேண்கிமென் றோழி
வுருவழி வுண்ணைய் றெட.

இதுவுமது.

(இ-ள்) நறுவீரை யுளதாசிய காணலையுடைய வகன்ற கரையின்கட் குருகினம் ஆராகின்ற கொடுங்கழிச் சேர்ப்பனே! பயின்று வருதலைச் செய்யுமென்றோழி; மாமை நிறமழியாநின்ற வள்ளத்தின்கண்ணோயொழிய, எ-று. (கா)

* 'காதன் மிகுதி உளப்படக் கணனும் டொழுதும் வரைகிலை விலக் கியதில் அருளலேண்டும்' என்பதற்கு உதாரணங் காட்டுவர் நச்சினூர்க்கினியர் (தொல்-கா. கு-114.)

47. அணியூங் கழிச்சான வற்றைநாட் போலான்
மணியெழின் மேனி மலர்பசப் பூரத்
துனிகடற் சேர்ப்பன் துறந்தான்கொ ரேழி
துணியுமென் மென்றீரீள் வளை.

தலைமகள் சிறைப்புறத்தனாகத் தோழியாற் சொல்லெழுப்பப்பட்டதே
தலைமகள் சொல்லியது.

(இ-ள்) அணிந்த பூக்களையுடைய கழிச்சானலின்கட் கண்ட வற்றைநாட் போலான்; மணியெழின் மேனியின்கண் மிக்க பசுப்பூறு துனிகடற் சேர்ப்பனென்மை மிகவே துறந்தான் கொல்லோ; என் மென்றீரீள் வளைக ணீங்காநின்றன, எ-று. (எ)

48. கறங்குமணி நெடுந்தேர் கண்வா ளறுப்பப்
பிறங்கு மணன்மே லலவன் பரப்ப
வறங்கூர் கடுங்கூர் வல்லிசைந்து நீங்க
பிறங்கூறு மாலி வரும்.

தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது.

(இ-ள்) ஒலிக்கு மணியையுடைய நெடுந்தேர் கண்டார் கண்ணினொளியை யறுப்ப, வயர்ந்த மணன்மே லலவன் பரப்ப, வெம்மை மிக்க கடிய வெயில் கடிதாக நீங்கச், செக்கர் நிதமாக சீதமிக்க மாலிப் பொழுதின்கண் நங்காத லன் வரும், எ-று. (அ)

49. மயில்கொன் மடவாள் கொன் மாநீர்த் திரையுட்
பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர் குயில்பயிற்றுங்
கன்னி யினொழுந் பூம்பொழி னோக்கிய
கண்ணின் வருந்துமென் னெஞ்சு †

தலைமகள் பாங்கறித்சி சொல்லியது.

(இ-ள்) மயிலோ மடவாளோ மாநீர்த்திரையின் கடல் பயின்றுறைவ வதோர் தெய்வங்கொல்? கேளீரே! குயில்கள் கூவாநின்ற கன்னி யினொழுந் பூம்பொழி னின்கண் அவரைகோக்கிய வென்கண்ணினுமிக வருந்தாநின்ற தென்னெஞ்சு, எ-று. (ஆ)

† இதுனை இத்துரைக்கே. தாசணங்காட்டுவர் ந.ஈ. (தொல்-கண். கு-103)

50. பவளமு முத்தம் பளிங்கும் விரைஇப்
புழைக் கொணர்ந்து புறவடுக்கு முன்றிற்
றவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொ ரேழு
கிசமுந் திருவமர் டர்ப்பு.

பகர்த்துறிக் கட்டலைமகன் சிறைப்புறந்தாறுகத் தலைமகட்டுக் கொல்லு
வானாய்த் தோழி வரைவு கடையது.

(இன்) பவளத்தினையும், முத்தினையும் பளிக்கினையும் கலந்து பிறப் புழைக்
கொண்டென்று மனை சூழ்ந்த படைப்பையை யணைந்த முற்றத்தின்கண்
வந்து வழங்குகின்ற திரையைபுடைய சேர்ப்பன் விரைந்து வருவான்
கொல்லோ தோழி; முன்புபோற் பொலி வழிநீரா நினதழகமைத்தமர்ப்பு
பொலிவுடையதாய் யிருந்ததாதலான் எப்பெருமான் விரைந்து வருமென்று
முற்கொண்டு உமக்கு அறிவீர்கின்றதுபோலும் என்று, (10)



		பிழை	திருத்தல்
2	21	விரை	விரை இ
4	11	கல்	கல்ல
8	23	முரசினிடித்தாரளி	முரசினிடித்தாரளி
13	1	கல்	கல்ல
	22	செல்லாமவர்வண்ணஞ்	செல்லாமவர்வண்ணஞ்
15	8	தத்துதிரைதயங்கு	தத்துதிரைதயங்கு

